

## சைவ அகப்புறச் சமயங்கள்

- சிவபெருமானை ஆன்மாவானது அடைய பரிசுத்த அறிவு, அருள் ஆகியவற்றைக்கொண்டு பேரின்பத்தை தரும் மதம் – சைவ மதமாகும்.
- உட்பிரிவுகள் பல. முக்கியமானது – சித்தாந்த சைவம்.
- முப்பொருள் உண்மைகள் – பதி, பசு, பாசம். பதி – கடவுள் (அ) சிவம். இவருக்கும் ருத்ரன், பிரம்மா, விஷ்ணுவுக்கும் வேறுபாடு உண்டு.
- மூவருக்கும் முழுமுதல் கடவுள் சிவனே. கடவுளை சகுணர் (அ) நிர்குணர் எனக் கூறுவர்.
- அகளம் — நிரக்குணம். குறியும், குணமும், தொழிலும், உருவமும் இல்லாமல் எல்லாவற்றிற்கும் புறம்பாக நிற்பதை அகளர் எனக் கூறுவர்.
- அகளமாய் நின்ற அறிவரும் அப்பொருளே சகுணமாகும்போது எட்டு குணங்களுடையதாய் ஐந்தொழில் இயற்றுகின்றது.
- முதல்வனை ‘எண்குணத்தான்’ எனக் கூறும் நூல் – திருக்குறள்.
- தூய அறுகுணன்(சுத்த ஷாட்குண்ணியன்) என அழைக்கப்படுபவன் – முதல்வன்.
- ‘நிர்குணன்’ என அழைக்கப்படுபவன் – முதல்வன்

## எண் வகை குணங்கள் :

1. தன்வயத்தானாதல் \_\_\_\_\_  
சுவதந்திரதை
  2. தூய உடம்பினனாதல் \_\_\_\_\_  
விசுத்ததேகம்
  3. இயற்கை உணர்வினனாதல் –  
அநாதிபோதம்
  4. முற்றும் உணர்தல் \_\_\_\_\_  
சர்வஞ்சுதை
  5. இயல்பாகவே பாசங்களிலிருந்து  
நீங்குதல் – அநாதிமுத்தத்துவம்
  6. பேரருள் உடைமை \_\_\_\_\_ அலுப்த  
சக்தி
  7. முடிவில் ஆற்றலுடைமை
  8. வரம்பிலின்பமுடைமை
- அநாதி முத்தத்துவத்தின் வேறுபொருள் – நிராமயம் (பிணியின்மை), நித்தியதிருப்தி.
  - ‘ஏவர்தம் பாலும் இன்றி எல்லை தீர் அமலற்குள்ள முவிருகுணனும் சேய்க்கு முகங்களாய் உற்ற தென்ன’ – கந்தபுராணம்
  - இறைவன் செய்யும் தொழில்கள் ஐந்து வகைப்படும். அவை – சிருஷ்டி – படைத்தல்: சம்ஹாரம் – அழித்தல்: ஸ்திதி – காத்தல் : த்ரோபவம் – மறைத்தல்: அனுக்கிரகம் – அருளல்.
  - ‘பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே’ – திருவாசகம்(மாணிக்கவாசகர்)

- “சேர்வார் தாமே தானாகச் செய்யும் அவன்” – ஆளுடையபிள்ளை என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர் எழுதிய திருப்பாட்டு.
- ‘படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடி’ – திருவாசகம்.
- ‘மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில் – மூன்றும் ஆயின முவிலை சூழத்தான்’ – திருநாவுக்கரசர்.
- ‘இரண்டும் ஆமவர்க்கு உள்ளன செய்தொழில்’ – திருநாவுக்கரசர்.
  - ‘பந்தம் வீடு தரு பரமன்’ – பெரியபுராணம்.
- முதல்வனை ‘விச்சுவாதிகள், விச்சுவகாரணன், விச்சுவருபி, விச்சுவாந்தரியாமி’ என அழைப்பது – வேதங்கள்.
- விச்சுவம் என்பதற்கு உலகம் என்று பொருள்.
- இத்தொழில்புரிய இச்சை, கிரியை, ஞானம் ஆகிய சக்திகள் உதவி புரிகின்றன.
- ‘ஸத்காரியம்’ என்பது – ‘உள்ளது போகாது: இல்லாது வாராது’.
- சைவ சமய அளவைகள் 6. அவை காண்டல், கருதல், உரை, ஒப்பு, பொருள், சுவாவம்.
- சைவ சமயம் கூறும் இறைவனின் இரு பெருநிலை – சொருபநிலை, தடத்தநிலை.
- சைவ சமயம் இறைவனை சச்சிதானந்தம் என்கிறது.

### சைவசமய கிளைகள்:

அகப்புறச்சமயங்கள் மொத்தம் 6.

அவைகளாவன:

1. பாசுபதம் - ஆன்மா இல்லை. இன்பதுன்பம் வெறுப்பு, தோன்றுகையில் ஆன்மா இறையருளைப் பெறுகிறது.
2. மாவிரதம் - ஆன்மா பந்தமுற்று இன்பதுன்பத்தை அனுபவிக்கும். எலும்புமாலை அணிந்து சரியை தொண்டு செய்தால் முக்தி கிட்டும்.
3. கபாலம் - தலையோட்டில் ஐயம் ஏற்று உண்டு பச்சை கொடி ஏந்தி சிவனை வழிபட்டால் உயிர் இறைவனிடம் கலக்கும்.
4. வாமம் - சக்தியை வழிபட்டு அதில் லயிப்பதே முக்தியை இயம்பும்.
5. வயிரவம் - வைரவக் கடவுளை சாருவதே முக்தி.
6. ஐக்கிய வாதம் - ஆணவ மலமில்லை. பாவ, புண்ணியம் நீக்கின் மாய, கன்மங்கள் அழியும்.

சைவ அகச்சமயங்கள் 6. அவையாவன:

- 1. பாடாணவாதம் – முக்தியிலும் ஆன்மா நீங்காது. கல்போல் கிடப்பதே முக்தி. ஆன்மா இறையிடம் கூடுவதில்லை.
- 2. பேதவாதம் – ஆன்மா மூன்று மலம் நீங்கப்பெறின் பெறுவானும், பேறுமாய் நிற்கும் அதுவே முக்தி.
- 3. சிவசமயவாதம் – உயிர் நீங்கப் பெறின் இறைவனின் எண்குணம் பெற்று, முதல்வனோடு அத்துவிதமாகும்.
- 4. சிவசங்கிரானந்தவாதம் – உப்பிலிட்டவை உப்பாவது போல ஆன்மா சிவமேயாகி, சிவகரணம் பெறும்.
- 5. ஈஸ்வர அவிசார வாதம் – குடத்தில் ஏற்றிய விளக்கு போல ஆன்மா உடம்பில் பிரகாசிக்கும். அது மலபரிபாகம், சந்நிதிபாதம், தேர்ந்த போது இறைவனடி அடையும்.

• 6. சிவாத்துவித சைவம் – பசு, பதி, பாசம் சித்தாந்த சைவத்தோடு ஒப்பக்கூறி மரத்தின்கொம்புகளும் மரமாவது போல அனைத்து ஸத்தே எனவும்,

ஆன்மாவிடமிருந்து அறியும் ஸத்து சிவமே எனவும் கூறும்.


சைவத்தை அறுவகையாக பகுத்து கூறுவதும் உண்டு. அவையாவன:

பெயர்	வழிபடப்படும் கடவுள்
காணாபத்தியம்	கணபதி
கௌமாரம்	முருகன்
ஸௌரம்	சூரியன்
வைணவம்	விஷ்ணு
சாக்தேயம்	சக்தி
சைவம்	சிவன்

“ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள்” – திருமூலர்.

“அறுவகை சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்” – சிவஞானசித்தியார்.

WhatsApp  Group -ல் சேர - [கிளிக் செய்யவும்](#)

Facebook  [Examsdaily Tamil](#) - FB ல் சேர - [கிளிக் செய்யவும்](#)

Telegram Channel  [கிளிக் செய்யவும்](#)